
Shiva Chalisa

शुीव शलललल

Document Information

Text title : shrri siva chaaliisaa

File name : siva40.itx

Category : chAlisA, shiva

Location : doc_z_otherlang_hindi

Author : Ayodhyadasa; Swami Sivananda

Transliterated by : NA

Proofread by : NA

Description-comments : Devotional hymn to Shiva, of 40 verses

Latest update : March 13, 2015

Send corrections to : sanskrit@cheerful.com

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

January 14, 2022

sanskritdocuments.org

Shiva Chalisa

श्रीव शालीसा



ஓ நம: ஸிவாய

தோ³ஹா

ஜய க³ணேஸ கி³ரிஜாஸுவந மங்க³ள மூல ஸுஜாந |
கஹத அயோத்⁴யாதா³ஸ தும் தே³உ அப⁴ய வரதா³ந ||

Salutation to GirijA's son, Ganesha, who is the source of all well being as well as of wisdom.
AyodhyAdAsa entreats you to bless him with fearlessness.

ஜய கி³ரிஜாபதி தீ³நத³யாலா | ஸதா³ கரத ஸந்தந ப்ரதிபாலா ||

பா⁴ல சந்த³ரமா ஸோஹத நீகே | காநந குண்ட³ல நாக³ ப²நீ கே ||

Glory to GirijA's consort Shiva, who is compassionate to the destitute who always provides protection to the saintly, the moon on whose forehead sheds its beautiful lustre and in whose ears are the pendants of the cobra hood.

அங்க³ கௌ³ர ஸிர கிங்க³ ப³ஹாயே | முண்ட³மால தந கூடார லகா³யே ||

வஸ்த்ர கா²ல பா³க⁴ம்ப³ர ஸோஹே | ச²வி கோ தே³கி²நாக³ மந மோஹே ||

Of your complexion, O Lord, you are fair and wear a garland of skulls. From your locks streams the Ganga; your body, elegantly attired in tiger skin, is all smeared with ashes. Your loveliness enchanting to beholders charms even serpents and ascetics.

மைநா மாது கி ஹவே து³லா³ | வாம அங்க³ ஸோஹத ச²வி ந்யா³ ||

கர த்ரிஸூல ஸோஹத ச²வி பா⁴ | கரத ஸதா³ ஸத்ருந கூயகா³ ||

The beloved daughter of Maina, Parvati, seated on your left, presents a sight of incomparable loveliness. The trident in your hand, which has always slaughtered its adversaries, looks exceedingly beautiful.

நந்தீ³ க³ணேஸ ஸோஹம் தஹம் கைஸே | ஸாக³ர மத்⁴ய கமல ஹைம் ஜைஸே ||

கார்த்திக ஸ்யாம ஓளர க³ணராஊ | யா ச²வி கௌ கஹி ஜாத ந காஊ ||

Nandi, your bull and vehicle, looks glorious like the lotus amid a lake. So winsome are KArttikeya, ShyAmA (Parvati) and Ganesha (the chief of Shiva's henchmen) that their beauty beggars description.

தே³வந ஜப³ஹீம் ஜாய புகாரா | தப³ஹிம் து³க²ப்ரபு⁴ ஆப நிவாரா ||

கியா உபத்³ரவ தாரக பா⁴ஈ | தே³வந ஸப³மிலி தும்ஹிம் ஜுஹாஈ ||

Whenever, O Lord, the gods appealed to you came to their rescue and delivered them from trouble. When the demon TARaka began to cause havoc, the celestials invoked you to challenge the fiend.

துரத ஷடா³நந ஆப படா²யௌ | லவ நிமேஷ மஹம் மாரி கி³ராயௌ ||

ஆப ஜலந்த⁴ர அஸூர ஸம்ஹாரா | ஸுயஸ தும்ஹார விதி³த ஸம்ஸாரா ||

ShadAnana (KArttikeya), whom you dispatched at once, felled the foe in the twinkling of an eye. The whole world resounds with your unsullied fame and knows you as the slaughterer of the demon Jalandhara.

த்ரிபுராஸூர ஸந யுத்³த⁴ மசாஈ | தப³ஹிம் க்ரு³பா கர லீந ப³சாஈ ||

கியா தபஹிம் பா⁴கீ³ரத² பா⁴ஈ | புரப³ப்ரதிஜ்ஞா தாஸு புராஈ ||

By waging a war against the demon, Tripura you had the kindness to save all, and when, O PurAri, Bhagiratha underwent a severe penance, you rewarded him with the fruit of it.

தா³நிந மஹம் தும் ஸம கோஉ நாஹீம் | ஸேவக ஸ்துதி கரத ஸதா³ஹீம் ||

வேத³ மாஹி மஹிமா தும் கா³ஈ | அகத² அநாதி³ பே⁴த³ நஹீம் பாஈ ||

Your devotees, who never tire of hymning your glories, declare that none among the beneficent equals you in generosity. Although the Vedas glorify your name, you are nonetheless inexpressible and eternal, so that none can fathom your mystery.

ப்ரகடே உத³தி⁴ மந்த²ந மேம் ஜ்வாலா | ஜரத ஸூராஸூர ப⁴ஏ விஹாலா ||

கீந்ஹ த³யா தஹம் கா³ஈ ஸஹாஈ | நீலகண்ட² தப³நாம கஹாஈ ||

Great flames of poisonous fire leapt from the ocean when it was churned the panic-stricken gods and demons that were engulfed in flames began to be burnt alive. Then, showing your

gracious compassion, you came to their rescue (by gulping down the venom) and assumed the name of Nilkantha thereafter.

பூஜந ராமசந்த்³ர ஜப³ கீந்ஹாம் | ஜீத கே லங்க விபீ⁴ஷண தீ³ந்ஹா ||

ஸஹஸ கமல மேம் ஹோ ரஹே தா⁴ரீ | கீந்ஹ பரீக்ஷா தப³ஹிம் த்ரிபுரா⁴ரீ ||

Pleased with RAMa's deep devotion you enabled him to conquer Lanka and crown Vibhishana its king. When Vishnu desirous of propitiating you, offered an oblation of a thousand lotuses, then, O Purari, you subjected him to a grueling test.

ஏக கமல ப்ரபு⁴ ராகே²உ ஜோ⁴ரீ | கமல நயந பூஜந சஹம் ஸோ⁴ரீ ||

கடி²ந ப⁴க்தி தே³கீ² ப்ரபு⁴ ஸங்கர | ப⁴யே ப்ரஸந்ந தி³ஏ இச்சி²த வர ||

You had, O Lord, concealed one of the oblatory lotuses, but, undeterred, Vishnu offered his own lotus-eye in place of the missing flower. Observing his unflinching devotion, you were exceedingly pleased and granted him the boon he desired most.

ஜய ஜய ஜய அநந்த அவிநா⁴ரீ | கரத க்ரு⁴பா ஸப³கே க⁴ட வாஸீ ||

து³ஷ்ட ஸகல நித மோஹி ஸதாவைம் | ப்⁴ரமத ரஹௌம் மோஹே சைந ந ஆவைம் ||

Glory, glory, all glory to you, O infinite and eternal Lord! Compassionate to every creature, you dwell in the inmost hearts of all (Show me also your customary kindness) Throngs of the wicked torment me every day, deluding me so utterly that I never have any peace of mind.

த்ராஹி த்ராஹி மைம் நாத² புகாரோ | யஹ அவஸர மோஹி ஆந உபா³ரோ ||

லே த்ரிஸூ⁴ல ஸத்ருந கோ மாரோ | ஸங்கட ஸே மோஹிம் ஆந உபா³ரோ ||

Hearken, my Lord, I call you for help save me! Make haste and be my protector. Bring your trident, slaughter my enemies and rescue me from my burning woe.

மாத பிதா ப்⁴ராதா ஸப³ கோ⁴ரீ | ஸங்கட மேம் பூச²த நஹிம் கோ⁴ரீ ||

ஸ்வாமீ ஏக ஹை ஆஸ தும்ஹா⁴ரீ | ஆய ஹரஹு மம ஸங்கட பா⁴ரீ ||

My parents, brother, and other kinsfolk have turned a blind eye to me in my distress. You are O Lord my only hope now, come at once and set me free from this crisis.

ത⁴ന് നി⁴ന്ത⁴ന് കോ തേ³ത സതാ³ ഹീ | ജോ കോഃ ജാ³ശേ സോ പ²ല പാഹീം ||

അ³സ്തുതി കേ³ഹി വി⁴തി⁴ കരോ³ം തും³ഹാ³ | ക്ഷ³മ³ഹു³ നാ²ത² അ³പ³ കൃ³ക ഹമാ³ ||

You always bestow wealth on the impecunious and let him have whatever he fentreats you for. I wonder how one should sing your praises and glorify you. Please, O Lord, forgive me my sins and transgressions.

ശ³ങ്കര ഹോ³ സ³ങ്ക³ക³ കേ³ നാ³ശ³ന് | മ³ങ്ക³ഗ³ കാര³ണ³ വി⁴ക്⁴ന് വി⁴നാ³ശ³ന് ||

യോ³കീ³ യ³തി³ മു³ന്തി³ ത⁴യാ³ന് ല³കാ³വൈ³ം | ശാ³രാ³ത³ നാ³രാ³ത³ ശീ³ശ³ ന³വാ³വൈ³ം ||

You are the dispeller of all crisis, O Shankara, destroyer of all obstacles and source and cause of all well being. All yogins, ascetics and hermits meditate on you and even Saraswati and NArada do you obeisance.

ന³മോ³ ന³മോ³ ജ³യ³ ന³മഃ ശീ³വാ³യ³ | ഞു³ര³ പ്³ർ³ഹ്³മാ³തി³ക³ പാ³ര³ ന³ പാ³യ³ ||

ജോ³ യ³ഹ³ പാ²ക²രേ² മ³ന്ദ³ ലാ³ഃ | താ³ പ³ര³ ഹോ³ത³ ഹൈ³ം ശ³മ്³പ്³ സ³ഹാ³ഃ ||

Homage, homage, all homage and glory to you, O Shiva, you are beyond the comprehension of Brahma, gods, and the like. O Shambhu, you are gracious to him who recites this text with full concentration of mind.

ര³ന്ധി³യാ³ം ജോ³ കോ³ഃ ഹോ³ അ³തി⁴കാ³ | പാ²ക²രേ² സോ³ പാ³വ³ന് ഹാ³ ||

പ³ന്ദ³ര³ ഹോ³ന് കീ³ ഇ³ഷ്³കാ² ജോ³ഃ | നി³ശ്³ച³യ³ ശീ³വ³ പ³ര³സാ³ത³ തേ³ഹി³ ഹോ³ഃ ||

Even he who is weighted with debt sheds his sin if he chants this hymn (those under heavy debt are transgressors of a sacred law which forbids one to be a borrower or a debtor.) When blessed by Shiva, even a sonless person, who desires an issue, begets a son.

പ³ണ്³ഢി³ ത³ര്³യോ³ത³ശീ³ കോ³ ലാ³വേ³ | ത⁴യാ³ന് പൂ³ര്³വ³ക³ ഹോ³മ³ ക³രാ³വേ³ ||

ത³ര്³യോ³ത³ശീ³ വ³ര്³ത³ ക³രൈ³ ഹ³മേ³ശാ³ | ത³ന്ദ³ ന³ഹി³ം താ³കേ³ ര³ഹൈ³ ക³ലേ³ശാ³ ||

He who invites a learned priest and with full concentration offers fire oblation, regularly observing the vow of trayodashi (The thirteenth day of a lunar fortnight) is completely rid of all afflictions.

തൂ⁴പ⁴ തീ³പ³ നൈ³വേ³തീ³യ³ ട⁴ഃവേ³ | ശ³ങ്ക³ര³ ഞ³മ്³ഗൃ³ക² പാ²ക² ഞു³നാ³വേ³ ||

ജ³ന്മ³ ജ³ന്മ³ കേ³ പാ³പ³ ന³സാ³വേ³ | അ³ന്ത³ താ⁴മ⁴ ശീ³വ³പു³ര³ മേ³മ്³ പാ³വേ³ ||

He who offers incense, light and naivedya (eatables presented to a deity) and chants this text in the presence of Shiva's image is rid of all sins, however grievous they may be, committed in his present and past lives and ultimately he has his abode in Shiva's own (celestial) realm.

கஹைம் அயோத்யாதா³ஸ ஆஸ தும்ஹா¹ | ஜாநி ஸகல து³க² ஹரஹு ஹமா¹ ||

Says AyodhyAdAsa: You are now my only hope, O Lord; being omniscient, you know all our troubles; as one full of loving kindness, may you ever relieve me of my distress!

தோ³ஹா

நித நேம உடி² ப்ராத:ஹீ பாட² கரோ சாலீஸ |

தும மோ¹ மநகாமநா பூர்ண கரோ ஜக³தீ³ஸ ||

அத² த்ரிகு³ண ஆரதீ ஸிவஜீ கீ

ஜய ஸிவ ஓங்காரா ஹர ஜய ஸிவ ஓங்காரா

ப்³ரஹ்மா விஷ்ணு ஸதா³ஸிவ அர்தா⁴ங்கீ³ தா⁴ரா || டேக ||

ஏகாநந சதுராநந பஞ்சாநந ராஜே

ஹம்ஸாநந க³ருடா³ஸந வ்ரு³ஷ்வாஹந ஸாஜே || ஜய ||

தோ³ பு⁴ஜ சார சதுர்பு⁴ஜ த³ஸ பு⁴ஜ அதி ஸோஹே

தீநோம் ரூப நிரக²தா த்ரிபு⁴வந ஜந மோஹே || ஜய ||

அக்ஷமாலா ப³நமாலா ருண்ட³மாலா தா⁴ரீ

சந்த³ந ம்ரு³க³மத³ ஸோஹை பா⁴லே ஸஸிதா⁴ரீ || ஜய ||

ஸ்வேதாம்ப³ர பீதாம்ப³ர பா³க⁴ம்ப³ர அங்கே³

ஸநகாதி³க க³ருடா³தி³க பூ⁴தாதி³க ஸங்கே³ || ஜய ||

கர மத்⁴யே ஸுகமண்ட³ல சக்ர த்ரிஸூல த⁴ர்தா

ஜக³கர்தா ஜக³ப⁴ர்தா ஜக³ஸம்ஹாரகர்தா || ஜய ||

ப்³ரஹ்மா விஷ்ணு ஸதா³ஸிவ ஜாநத அவிவேகா

ப்ரணவாக்ஷர ஓ மத்⁴யே யே தீநோம் ஏகா || ஜய ||

காஸீ மேம் விஸ்வநாத² விராஜத நந்தோ³ ப்³ரஹ்மசாரீ

நித உடி² போ⁴க³ லகா³வத மஹிமா அதி பா⁴ரீ || ஜய ||

த்ரிகு³ண ஸ்வாமீ கீ ஆரதீ ஜோ கோஈ நர கா³வே

कहलत शलवलरनत³ सुवलमी मनवलकुसलत डलल डरवे ॥ कुड ॥

॥ इतल ॥



Shiva Chalisa

pdf was typeset on January 14, 2022



Please send corrections to sanskrit@cheerful.com

